மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: இச்சட்ட முன்வடிவை நான் அறிமுகம் செய்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இச்சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவுற்று நாளைக் காலை 9 மணி அளவில் பேரவை மீண்டும் கூடும்.

பின்னர் பேரவை பிற்பகல் 1.57 மணியளவில் ஒத்திவைக்கப் பட்டது.

9. பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள்.

A. *Statutory Rules and Orders.*

230. Notification issued with G.O. Ms. No. 7460, Revenue, dated the 18th December 1973, in regard to an amendment to rule 61 of the Tamil Nadu Land Reforms (Fixation of Ceiling on Land) Rules, 1962. [Laid on the table of the House under section 112 (2) of the Tamil Nadu Land Reforms (Fixation of Ceiling on Land) Act, 1961 (Tamil Nadu Act 58 of 1961).]

231. Notification issued with G.O. Ms. No. 7469, Revenue, dated the 19th December 1973, in regard to an amendment to rule 43 of the Tamil Nadu Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Rules, 1965. [Laid on the table of the House under section 48 (5) of the Tamil Nadu Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963 (Tamil Nadu Act 30 of 1963).]

B. *Reports, Notifications and Other Papers.*

@ 173. The Tamil Nadu Occupants of Kudiyiruppu (Conferment of Ownership). Second Amendment Bill, 1974 (L.A. Bill No. 13 of 1974) with Annexure.

@ Despatched to Members on 4th April 1974.